

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் கழகம்

மட்டம் III பரீட்சை - 2026 சனவரி

(303) நிதிக் கட்டுப்பாடுகளும் கணக்காய்வும்

(Financial Controls & Audit)

2026-02-07
பிற்பகல்
[01.45 - 05.00]

- **பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள் (கவனமாக வாசிக்கவும்):**

- (1) **அனுமதிக்கப்பட்ட காலம் : வாசிப்புக்கு : 15 நிமிடங்கள்**
விடையெழுத : 03 மணித்தியாலங்கள்
பக்கங்கள் : 08
வினாக்கள் : 09
- (2) **சகல வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.**
- (3) **வழங்கப்பட்டுள்ள விடைப் புத்தகத்தில் நீங்கள் விண்ணப்பித்த மொழி மூலத்திலேயே விடைகள் எழுதப்படல் வேண்டும்.**
- (4) **சகல செய்முறைகளையும் கணிப்பீடுகளையும் சமர்ப்பிக்கவும். நீங்கள் ஏதேனும் எடுகோள்களை மேற்கொண்டிருப்பின் அவற்றைத் தெளிவாகக் குறிப்பிடவும்.**
- (5) **நிரற்படுத்தப்படாத கணிப்பான்களின் பாவனை மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.**
- (6) **செயல் வினைச் சொற்களின் செவ்வை நிரல் அவற்றின் வரைவிலக்கணங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் செயல் வினைச் சொல் செவ்வை நிரலில் தரப்பட்டுள்ள வரைவிலக்கணங்களின் அடிப்படையில் வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.**
- (7) **100 புள்ளிகள்.**

பகுதி A

(மொத்தம் 20 புள்ளிகள்)

வினா 01

உரிமை, கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு மற்றும் நோக்கங்கள் போன்ற பல்வேறு தேர்வு நிபந்தனைகளின் அடிப்படையில் வணிக நிறுவனங்களை வகைப்படுத்தலாம். **சுனில்** என்பவர் அவரது மனைவியுடன் சேர்ந்து வணிகமொன்றைத் தொடங்க விரும்புகிறார். அவர்களின் தனிப்பட்ட பொறுப்பு அவர்கள் வணிகத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளதா என்பதையும், அவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் வணிகக் கடன்களிலிருந்து தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த விரும்புகின்றனர்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) இலங்கையில் செயற்படுகின்ற வணிக நிறுவனங்களின் மூன்று (03) பிரதான வகைகளைப் பட்டியலிடுக. (03 புள்ளிகள்)
- (b) **சுனிலும்** அவரது மனைவியும் தமது தேவைகளின் அடிப்படையில் தொடங்கக்கூடிய மிகவும் பொருத்தமான வணிக நிறுவன வகையை **அடையாளங் காண்க.** (02 புள்ளிகள்)
(மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 02

திமந்த என்பவர் ஒரு புகழ்பெற்ற சூரிய மின்சக்தி வழங்கல் கம்பனியில் உதவிப் பொறியியலாளராகப் பணி புரிகிறார். அவருக்கு சூரிய மின்சக்தித் துறையில் விரிவான அறிவு காணப்படுகிறது. **மஞ்சள்** என்பவர் **திமந்தவின்** சகோதரர் ஆவார். அவர் ஓர் உணவகச் சங்கிலியை வைத்திருக்கிறார். அவர் புதிய சூரிய மின்சக்தி செயற்றிட்டத்தில் முதலீடு செய்ய இணங்கியுள்ளார்.

நீங்கள் செய்ய வேண்டியது :

புதிய சூரிய மின்சக்திச் செயற்றிட்டத்தில் முதலீடு செய்வதுடன் தொடர்புடைய மூன்று (03) உள்ளக இடர்களையும் இரண்டு (02) வெளிப்புற இடர்களையும் குறிப்பிடுக. (05 புள்ளிகள்)

வினா 03

பெரேரா என்பவர் சில்லறை வணிகமொன்றை ஆரம்பிக்க வங்கிக் கடன் ஒன்றிற்காக விண்ணப்பித்துள்ளார். வங்கியானது **பெரேராவின்** புதிய வணிகத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான இலாப எதிர்வுகூறலைச் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது. அத்துடன் இந்த எதிர்வுகூறலானது தகைமைபெற்ற பட்டயக் கணக்காளர் ஒருவரால் சான்றுப்படுத்தப்பட வேண்டும். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, **பெரேரா**, பட்டயக் கணக்காளர் நிறுவனமான **GSB அசோசியேற்ஸ்** இனை அணுகி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு எதிர்வுகூறப்பட்ட இலாபங்களுக்கு உறுதிப்பாடு அளிக்க முடியுமா என்பது குறித்து விசாரித்தார்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) “நியாயமான உறுதிப்பாட்டு ஈடுபடுத்தல் (Reasonable Assurance Engagement)” மற்றும் “மட்டுப் படுத்தப்பட்ட உறுதிப்பாட்டு ஈடுபடுத்தல் (Limited Assurance Engagement)” ஆகியவற்றிற்கு இடையிலான மூன்று (03) வேறுபாடுகளைக் குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
- (b) **பெரேராவின்** புதிய வணிகத்தின் எதிர்வுகூறப்பட்ட இலாபங்கள் குறித்து **GSB அசோசியேற்ஸ்** வழங்கக்கூடிய மிகவும் பொருத்தமான உறுதிப்பாட்டு வகையை விபரிக்குக. (02 புள்ளிகள்)
(மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 04

நிதிக் கூற்றுக்கள் மீதான கணக்காய்வை ஆற்றும்போது தரக் கட்டுப்பாட்டுத் தேவைகள் குறித்த கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை நடைமுறைப்படுத்த **T & J அசோசியேற்ஸ்** இன் முகாமைப் பங்களாளர் விரும்புகிறார். அவர் தனித்தனி ஈடுபடுத்தல்களின் தரக் கட்டுப்பாட்டிற்கு ஈடுபடுத்தல் பங்களாளரே இறுதியில் பொறுப்பு என்பதை வலியுறுத்துகிறார்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) தரக் கட்டுப்பாட்டு முறைமை ஒன்றின் நோக்கத்தைக் (objective) குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
- (b) தனித்தனி ஈடுபடுத்தல்களின் தரக் கட்டுப்பாட்டிற்காக கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய இரண்டு (02) கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)
(மொத்தம் 05 புள்ளிகள்)

பகுதி B

(மொத்தம் 30 புள்ளிகள்)

வினா 05

ரிக்ஸோ பீ.எல்.சீ. ஆனது உள்நாட்டுச் சந்தையிலும் சர்வதேசச் சந்தையிலும் மருந்துப் பொருள்களை வியாபாரம் செய்யும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. மருந்தகங்கள் சங்கத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபர அறிக்கைகளுக்கு இணங்க, ரிக்ஸோ பீ.எல்.சீ. உள்நாட்டுச் சந்தையில் இரண்டாவது பெரிய கம்பனியாகும். இக்கம்பனி ஒரு வலுவான பாதீட்டுச் செயன்முறையைக் கொண்டிருப்பதுடன் விற்பனை இலக்குகள் அடையப்படுவதை உறுதி செய்ய விற்பனைத் தலைவர் பாதீட்டுக்கு எதிரான செயலாற்றுகையைக் கண்காணிக்கிறார்.

அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் இராணுவப் படைகளுக்கு செய்யப்பட்ட விற்பனைகள் காரணமாக சில மாதங்களுக்கான விற்பனைகளில் மாறுபாடு காணப்பட்டது. அத்தகைய அரசாங்க நிறுவனங்களின் பெறுகைக் காலப்பகுதியில், அவர்களின் ஓடர்களின் தொகையளவுத் (bulk) தன்மை காரணமாக, கம்பனி அதிகரித்த விற்பனையைக் காட்டியது.

ரிக்ஸோ பீ.எல்.சீ. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகவும் இந்த ஆண்டும் சிறந்த பெறுபேறுகளைக் காட்டியிருந்ததுடன், புற்றுநோய் நோயாளர்களுக்காக இரண்டு புதிய தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியதன் காரணமாக அதிகரித்த செயலாற்றுகையை வெளிக்காட்டியிருந்தது.

மாலைதீவு மற்றும் பூட்டானுக்கான ஏற்றுமதி விற்பனை CIF விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ரிக்ஸோ பீ.எல்.சீ. ஆனது ஆபிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதிகளைச் செய்கின்ற தனது துணைக் கம்பனிகளுக்கு மருந்துப் பொருள்களை விற்பனை செய்கிறது. துணைக் கம்பனிகளுக்குச் செய்யப்படும் இத்தகைய விற்பனைகள் ரிக்ஸோ பீ.எல்.சீ. இன் மொத்த வருமானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை உருவாக்குகிறது.

ரிக்ஸோ பீ.எல்.சீ. இன் கணக்காய்வாளர் “வருமானத்தை ஏற்பிசைவு செய்தலை” ஒரு குறிப்பிடத்தக்க இடமாக அடையாளங் கண்டுள்ளார். 2025 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான ரிக்ஸோ பீ.எல்.சீ. இன் கணக்காய்வை முன்னெடுப்பதற்கான சிரேஷ்ட கணக்காய்வாளராக நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) ரிக்ஸோ பீ.எல்.சீ. இன் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வை மேற்கொள்ளும்போது, கணக்காய்வாளர் புரிந்துகொள்ள வேண்டிய மூன்று (03) விடயங்களை (matters) அடையாளங் காண்க. (03 புள்ளிகள்)
- (b) ரிக்ஸோ பீ.எல்.சீ. இன் வருமானத்தைக் (விற்பனை) கணக்காய்வு செய்வதில் ஆற்றப்பட வேண்டிய நான்கு (04) கணக்காய்வு நடைமுறைகளைக் (audit procedures) குறிப்பிடுக. (04 புள்ளிகள்)
- (c) கணக்காய்வுச் சான்றுகளின் போதுமான மற்றும் பொருத்தமான தன்மை என்பதாற் கருதப்படுவது யாதென விபரிக்குக.. (03 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 06

நோவா பீ.எல்.சீ. காகிதாதிகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளது. ஆண்டின் காலப்பகுதியில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட நிறுவன வளத் திட்டமிடல் (ERP) முறைமை சில பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தது.

திட்டமிடல் கட்டத்தில் நடைபெற்ற ஒரு விசேட கணக்காய்வுக் குழுக் கூட்டத்தில், 2025 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பில் ஈடுபடுத்தல் பங்காளர் கீழ்வரும் பிரச்சினைகளை எடுத்தியம்பியுள்ளார் :

- கம்பனியின் மொத்தச் சொத்துக்களில் கடன்பட்டோர் 23% ஐப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். கம்பனி கடன்பட்டோரின் சேத இழப்பு (impairment) ரூ. 6 மில்லியன் என மதிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், முறைமையில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக, வியாபாரக் கடன்பட்டோரின் காலப் பகுப்பாய்வைத் (age analysis) தயாரிக்க முடியவில்லை. இதனால் கடன்பட்டோரின் சேத இழப்பை கணக்காய்வாளரால் நம்பத்தகுந்த முறையில் கணிப்பிட முடியாது.
- கம்பனியின் இருப்பு வேகமாக நகர்கிறது. கொள்வனவுகளும் உற்பத்தியும் பிரதானமாக உறுதிப்படுத்தப்பட்ட ஓடர்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. எவ்வாறாயினும், இருப்புகளின் கால அறிக்கை (inventory aging report) ஆனது முடிவுப் பொருள்களுக்கு குறிப்பிடத்தக்க ஏற்பாடு தேவை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. கணக்காய்வாளரால் தீர்மானிக்கப்பட்டவாறு மதிப்பிடப்பட்ட ஏற்பாடு, பொருண்மையின் 2.5 மடங்கு ஆகும். எனினும், மெதுவாக நகரும் பொருள்கள் இல்லை என்பதால் எந்த ஏற்பாடும் தேவையில்லை என முகாமை தெரிவித்துள்ளது.

கணக்காய்வுக்குப் பொருத்தமான பொருண்மை ரூ. 5 மில்லியனாக இருந்தது.

நீங்கள் செய்ய வேண்டியவை :

(a) நோவா பீ.எல்.சீ. இன் கணக்காய்வாளரது அறிக்கையில் உள்ள கணக்காய்வு அபிப்பிராயம் மீதான பின்வரும் இரண்டு விடயங்களின் தாக்கத்தை மதிப்பிடுக :

(i) கடன்பட்டோரின் சேத இழப்பு.

(ii) மெதுவாக நகரும் இருப்பு உருப்படிகளுக்கான ஏற்பாடு.

(07 புள்ளிகள்)

(b) “மாற்றப்படாத கணக்காய்வு அபிப்பிராயம்” என்பதாற் கருதப்படுவது யாதென விபரிக்குக.

(03 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 07

ரமித் என்பவர் சிங் அசோசியேற்ஸ் என்ற பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் கணக்காய்வு முகாமையாளராக உள்ளார். அவர் 32 துணைக் கம்பனிகளைக் கொண்டுள்ள மார்வெல் பீ.எல்.சீ. குழுமத்தின் கணக்காய்வை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். ரமித் ஒரு தொழில்முறைக் கணக்காளராகத் தகுதி பெற்றுள்ளார். அவர் மார்வெல் பீ.எல்.சீ. இன் கணக்காய்வு நடைபெறும்போது கணக்காய்வு நிறுவனத்தில் இருந்து வெளியேறி, வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனி ஒன்றில் சேர்ந்துள்ளார். ரமித்திற்கு மார்வெல் பீ.எல்.சீ. இன் செயற்பாடுகள் பற்றிய ஆழமான புரிதல் உள்ளது. மேலும் அவர் பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் மார்வெல் பீ.எல்.சீ. இன் பங்குகளை வர்த்தகம் செய்கிறார்.

மார்வெல் பீ.எல்.சீ. கடந்த 25 ஆண்டுகளாக சிங் அசோசியேற்ஸ் இனால் கணக்காய்வு செய்யப்பட்டு வருகிறது. சிங் அசோசியேற்ஸ் இன் முகாமைப் பங்காளர் கடந்த வாரம் மார்வெல் பீ.எல்.சீ. இன் முகாமைப் பணிப்பாளரைச் சந்தித்துள்ளார். மார்வெல் பீ.எல்.சீ. ஆனது சிங் அசோசியேற்ஸ் இன் ஒரு பிரதான சேவைநாடுநர் ஆகும். அது சிங் அசோசியேற்ஸ் இன் மொத்த வருமானத்தில் 23% இனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

மார்வெல் பீ.எல்.சீ. இன் முகாமைப் பணிப்பாளர் மார்வெல் பீ.எல்.சீ. குழுமத்தின் ஒரு துணைக் கம்பனியான IT கம்பனியின் உள்ளகக் கணக்காய்வை மேற்கொள்ளும் பணியை ஏற்றுக்கொள்ளுமாறு சிங் அசோசியேற்ஸ் ஐக் கேட்டுள்ளார். மேலும், அந்தக் கம்பனியின் நிதி முகாமையாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள ரமித் பற்றிய பின்னூட்டத்தை (feedback) முகாமைப் பணிப்பாளர் கேட்டுள்ளார். சிங் அசோசியேற்ஸ் இன் முகாமைப் பங்காளர் ரமித் பற்றி நேர்மறையான பின்னூட்டத்தை வழங்கியதுடன் அவரைப் பரிந்துரை செய்திருந்தார். அத்துடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்வெல் பீ.எல்.சீ. குழுமத்தின் கணக்காய்வுக்கு ஒரு புதிய முகாமையாளரை மாற்றிடு செய்யவும் இணங்கியுள்ளார். மேலும் சிங் அசோசியேற்ஸ், IT துணைக் கம்பனியின் உள்ளகக் கணக்காய்வை மேற்கொள்ளும்

பணியையும் ஏற்றுக் கொண்டது. அத்துடன் நிதிச் செயன்முறைகள் குறித்த பரிந்துரைகளை வழங்கவும் இணங்கியுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) மேற்படி விவரணத்தில் கணக்காய்வாளரின் சுயாதீனத்திற்குச் சாத்தியமான அச்சுறுத்தல்களாக ஏற்பிசைவு செய்யக்கூடிய இரண்டு (02) சூழ்நிலைகளை / தொடர்புகளை விபரிக்குக. (03 புள்ளிகள்)
- (b) மேற்படி விடயங்கள் தொடர்பில், சிங் அசோசியேற்ஸ் அடிப்படை நெறிமுறைக் கோட்பாடுகளுடன் இணங்குவதிலுள்ள இரண்டு (02) அச்சுறுத்தல்களை மதிப்பிடுக. (04 புள்ளிகள்)
- (c) மேலே (b) இல் இனங்காணப்பட்ட அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்ளத்தக்க மட்டத்திற்குக் குறைப்ப தற்கான அல்லது நீக்குவதற்கான மூன்று (03) பாதுகாப்புகளை (safeguards) இனங்காண்க. (03 புள்ளிகள்)
- (மொத்தம் 10 புள்ளிகள்)

பகுதி B முடிவு

பகுதி C

(மொத்தம் 50 புள்ளிகள்)

வினா 08

வரையறுக்கப்பட்ட டியூரோ (துனியார்) கம்பனி நுகர்வுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளது. கம்பனி இலாபங்களை ஈட்டுவதுடன் கடந்த நிதி ஆண்டில் (2024) அதன் புரள்வு (turnover) ரூ. 1.12 பில்லியனாக இருந்தது. உற்பத்திச் செயன்முறைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மூலப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஓடர்களை மேற்கொள்வதுடன் இணைந்துள்ள உயர் கிரயங்கள் காரணமாக, கம்பனி பொதுவாக பல மாதச் செயற்பாடுகளை ஈடுகட்டப் போதுமான அளவு பொருள்களை இறக்குமதி செய்கிறது.

ஒவ்வொரு உற்பத்தி வரிசைக்கும் ஆறு உற்பத்தி மேற்பார்வையாளர்கள் உள்ளனர். அவர்கள் நேரடியாக உற்பத்தி முகாமையாளருக்கு அறிக்கையிடுகின்றனர். இந்த மேற்பார்வையாளர்கள் உற்பத்திக்குத் தேவையான பொருள்களைக் குறிப்பிடுகின்ற பொருள் கோரிக்கை சீட்டுகளைத் தயாரிப்பதற்கு பொறுப்பானவர்கள். உற்பத்தி முகாமையாளரின் ஒப்புதலின் பேரில், கோரிக்கைச் சீட்டுகள் களஞ்சிய முகாமையாளருக்கு அனுப்பப்படுகின்றன. பின்னர், களஞ்சிய எழுதுநர் கோரப்பட்ட பொருள்களை களஞ்சியத்திலிருந்து அனுப்புவதுடன், பொருள் விநியோகச் சீட்டு ஒன்றைத் தயாரிக்கிறார். இது பின்னர் களஞ்சிய முகாமையாளரால் கையொப்பமிடப்பட்டு, அதிகாரமளிக்கப்படுகிறது. பொருள்கள் உற்பத்தித் தளத்திலிருந்து திரும்பி வருகின்ற சந்தர்ப்பங்களில், ஒரு திரும்பல் சீட்டு (return note) தயாரிக்கப்படுகிறது. அத்தகைய திரும்பல்கள் உற்பத்தி மேற்பார்வையாளரினதும் உற்பத்தி முகாமையாளரினதும் கையொப்பங்களுடன் ஒப்புக்கொள்ளப்பட்டு, ஆவணப்படுத்தப்படுகின்றன.

அனைத்து மூலப்பொருள்களினதும் முடிவுப் பொருள்களினதும் பௌதிக ரீதியான சரிபார்ப்பு உள்ளகக் கணக்காய்வாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. மிகச் சிறியளவான மாறுபாடுகளைத் தவிர, புத்தக மீதிகள் பௌதிக ரீதியான இருப்புடன் ஒத்துப் போவதாக இருக்கிறது. அவர்களுடைய உள்ளகக் கணக்காய்வு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, உள்ளகக் கணக்காய்வாளர்கள், அனைத்துக் கொள்வனவுக் கோரிக்கைகள் மற்றும் பொருள் விநியோகச் சீட்டுகள் உள்ளிட்ட களஞ்சிய முகாமையாளரால் பேணப்படுகின்ற பதிவுகளை தவறாமல் மீளாய்வு செய்கிறார்கள், உள்ளகக் கணக்காய்வு அணியுடனான கணக்காய்வுக்குப் பின்னரான கலந்துரையாடலில் பயனுறுதிமிக்க உள்ளகக் கட்டுப்பாடுகள் ஊடாக வழக்கள் இல்லாத, மோசடி இல்லாத முறைமை ஒன்றைப் பேணுவதற்கான தனது உறுதிப்பாட்டை முகாமைப் பணிப்பாளரான திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.

கம்பனி நன்கு புகழ்பெற்ற விற்பனையாளரிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட நிறுவன வளத் திட்டமிடல் (ERP) முறைமை ஒன்றைப் பயன்படுத்துகிறது. இது அனைத்துப் பிரதான வணிகச் செயன்முறைத் தொகுதிகளையும் ஒருங்கிணைக்கிறது. IT பிரிவானது வணிகச் செயன்முறைகளின் செயற்பாட்டை எளிதாக்குவதுடன் ERP தொடர்பான சிக்கல்கள் அல்லது மாற்றியமைக்கும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்கிறது. மேலும், பராமரிப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, ERP விற்பனையாளரால் முறைமையின் ஆதரவு மற்றும் பராமரிப்பு வழங்கப்படுகிறது. இருப்புக் கட்டுப்பாட்டுச் செயன்முறை ஏற்றுக் கொள்ளத்தக்க மட்டத்தில் இருந்தாலும், பெறுகைச் செயன்முறை தொடர்பான உள்ளகக் கட்டுப்பாடுகளில் குறைபாடுகள் காணப்படுவதை திசாநாயக்க அவதானித்துள்ளார்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- வரையறுக்கப்பட்ட டியூரோ (தனியார்) கம்பனி பயன்படுத்தக்கூடிய இரண்டு (02) தடுப்புக் (preventive) கட்டுப்பாடுகள் மற்றும் இரண்டு (02) துப்பறியும் (detective) கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் குறிப்பிடுக.** (04 புள்ளிகள்)
- அடையாளங் காணப்பட்ட ஒவ்வொரு கட்டுப்பாட்டு நடவடிக்கையினதும் நோக்கத்துடன், வரையறுக்கப்பட்ட டியூரோ (தனியார்) கம்பனியின் இருப்பு முகாமைத்துவச் செயன்முறையினுள் மூன்று (03) கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விபரிக்குக.** (06 புள்ளிகள்)
- வரையறுக்கப்பட்ட டியூரோ (தனியார்) கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையின் இரண்டு (02) நோக்கங்களை விபரிக்குக.** (05 புள்ளிகள்)
- பெறுகைச் செயன்முறையுடன் இணைந்த நான்கு (04) வணிக இடர்களை அடையாளங் காண்க.** (04 புள்ளிகள்)
- வரையறுக்கப்பட்ட டியூரோ (தனியார்) கம்பனியால் நடைமுறைப்படுத்தக்கூடிய மூன்று (03) பொது IT கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றிற்கும் ஒரு உதாரணத்துடன் குறிப்பிடுக.** (06 புள்ளிகள்)
(மொத்தம் 25 புள்ளிகள்)

வினா 09

ஓஷாடா என்பவர் ரெக்கோ பீ.எல்.சீ. இற்கான கணக்காய்வின் சிரேஷ்ட கணக்காய்வாளராக உள்ளார். D&Y அசோசியேற்ஸ் என்ற அவரது கணக்காய்வு நிறுவனம் ரெக்கோ பீ.எல்.சீ. இற்கு மேற்கொள்கின்ற முதலாவது கணக்காய்வு இதுவாகும். ரெக்கோ பீ.எல்.சீ. கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளதை ஓஷாடா அவதானித்துள்ளார். சுருக்கமாகக் கூறுவதாயின், ஆண்டின் காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட தாய்க் கம்பனியின் முகாமைத்துவக் கட்டணங்கள் மற்றும் தாய்க் கம்பனியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏனைய மாற்றங்களே இந்த நடத்தை ஏற்படுத்தியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிறுவன வளத் திட்டமிடல் (ERP) முறைமையானது தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க உதவுவவில்லை. தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகள் உடன்பாடுகளால் (agreements) ஆதரிக்கப்படவில்லை. ரெக்கோ பீ.எல்.சீ. இன் தாய்க் கம்பனி முதலீட்டு சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் வணிக நடவடிக்கைகள் தொடங்கிய நாளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் காலப்பகுதியில் ரெக்கோ பீ.எல்.சீ. மற்றும்மொரு கம்பனியைக் கையகப்படுத்தியது. இதனால் ஒன்றித்த நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆண்டின் காலப்பகுதியில் கம்பனி ரூ. 18.35 மில்லியன் வருமானத்தைப் பதிவு செய்தது. பங்குதாரர்கள் பிரதானமாக வருமான வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டுள்ளனர். வருமானமே பிரதான செயற்றிறன் பகுதியாக உள்ளது. பிரதான முகாமைத்துவ ஊக்கத்தொகைகள், வருமான வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. முகாமையானது ஆண்டின் காலப்பகுதியில் கணக்கீட்டுக் கொள்கையை மாற்றியுள்ளது. மேலும் பொருள்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு அனைத்து உறுதிப்படுத்தப்பட்ட ஓடர்களுக்குமான வருமானம் ஏற்பிசைவு செய்யப்படுகிறது. ஆண்டின் இறுதியிலான அத்தகைய சீராக்கங்கள் ரூ. 84.5 மில்லியனாக இருந்தன. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட முற்பணங்களை எதிரீடு (setting off) செய்வதன் மூலம் ஆண்டின் காலப்பகுதியில் வியாபார வருமதிகள் மீதி சரியாக இற்றைப்படுத்தப்படவில்லை (not updated).

கம்பனியின் கணக்காய்வாளர், இருப்புக் கணக்கெடுப்பின்போது குறிப்பிட்ட சில இருப்பு உருப்படிகள் விற்கப்பட்டதாகப் பதிவு செய்திருந்த போதிலும் அவை இன்னும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக் கப்படவில்லை என்பதையும், பொருள்கள் பெற்றுக் கொண்டமைக்கான வாடிக்கையாளர்களின் ஒப்புக்கைகள் (acknowledgements) இருக்கவில்லை என்பதையும் அவதானித்தனர். இந்த இருப்பு உருப்படிகள் விற்கப்படாத இருப்புகளுடன் கலந்து காணப்படுவதால், இருப்புகளை வேறுபடுத்தி இணக்கம் செய்வது முகாமைக்குக் கடினமாக உள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) ரெக்கோ பீ.எல்.சீ. இல் கணக்காய்வுச் செயன்முறையை ஆற்றும்போது குறிப்பான கவனம் தேவைப்படுகின்ற ஐந்து (05) உருப்படிகளை (items)/ விடயங்களை (matters) அடையாளங் காண்க. (05 புள்ளிகள்)
- (b) ரெக்கோ பீ.எல்.சீ. இன் பொருத்தமான மட்டக்குறியின் (benchmark) அடிப்படையில் பொருண்மையின் (materiality) அடையாளத்தைப் பாதிக்கக்கூடிய நான்கு (04) காரணிகளைக் குறிப்பிடுக. (04 புள்ளிகள்)
- (c) (i) ஓர் இடர் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் என்பதைக் குறிப்பிடுகின்ற இரண்டு (02) காரணிகளைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)
- (ii) விவரணத்தில் தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ரெக்கோ பீ.எல்.சீ. இன் கணக்காய்வை ஆற்றும்போது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய பிரதான மோசடி இடரை விபரிக்குக. (04 புள்ளிகள்)
- (d) மோசடி காரணமாக பிறழ்கூற்றுகள் இடரை இனங்காண்பதில் ரெக்கோ பீ.எல்.சீ. இன் முகாமையிடம் விசாரிக்க வேண்டிய ஐந்து (05) விடயங்களைக் குறிப்பிடுக. (05 புள்ளிகள்)
- (e) ரெக்கோ பீ.எல்.சீ. இன் தொடர்புடைய தரப்புப் பரிவர்த்தனைகள் தொடர்பாக ஆற்றப்பட வேண்டிய ஐந்து (05) கணக்காய்வு நடைமுறைகளைக் குறிப்பிடுக. (05 புள்ளிகள்)
(மொத்தம் 25 புள்ளிகள்)

செயல் வினைச்சொல் செவ்வை நிரல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
அறிவு (1)	விடயங்களையும் அடிப்படை எண்ணக் கருக்களையும் ஞாபகப்படுத்தல்	வரைக (Draw)	வரைபடம் அல்லது வரிப்படமொன்றைச் சமர்ப்பித்தல்
		தொடர்புபடுத்துக (Relate)	தர்க்கரீதியாக அல்லது காரணரீதியாக தொடர்புகளைத் தாபித்தல்
		கூறுக/ குறிப்பிடுக(State)	திட்டவட்டமாக அல்லது தெளிவாக விபரங்களை வெளிப்படுத்தல்
		அடையாளங்காண்க / இனங்காண்க (Identify)	கருத்திற்கொண்ட பின்னர் ஏற்பிசைவு செய்தல், தாபித்தல் அல்லது தெரிவுசெய்தல்
		நிரற்படுத்துக / பட்டியலிடுக (List)	தொடர்புபட்ட உருப்படிகளை ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதுதல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
முற்றடக்கம் (2)	யோசனைகள் மற்றும் தகவல்களை விபரித்தலும் தெளிவுபடுத்தலும்	ஏற்பிசைவு செய்க (Recognize)	அறிவு அல்லது சூழ்நிலை அனுபவத்தைப் பயன்படுத்தி செல்லுபடித்தன்மையை அல்லது அதன் இயலாமையைக் காட்டுதல்
		பொருள் விளக்குக / கருத்துக்கூறுக(Interpret)	விளங்கக்கூடிய அல்லது பரிச்சயமான பதங்களில் தெளிவுபடுத்தல்
		விளக்குக (Describe)	பிரதான அம்சங்களை எழுதுதலும் தொடர்பாடுதலும்
		விபரிக்குக (Explain)	உரிய விடயங்களைப் பயன்படுத்தி தெளிவான விவரணத்தை விபரமாகத் தெரிவித்தல்
		பொருள் வரையறை செய்க / வரைவிலக்கணப்படுத்துக(Define)	சரியான தன்மை, நோக்கு அல்லது பொருளைத் தருதல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
பிரயோகம் (3)	புதிய சூழ்நிலைகளில் அறிவைப் பயன்படுத்தலும் பின்பற்றலும்	கணக்கிணக்கம் செய்க / இணக்கம் செய்க(Reconcile)	வேறொன்றுடன் ஒத்திருப்பதை / பொருந்தியிருப்பதை ஒப்புவித்தல்
		வரைக (Graph)	வரைபுகள் மூலம் குறித்துக்காட்டுதல்
		மதிப்பிடுக (Assess)	பெறுமதி, தன்மை, இயலுமை அல்லது தரத்தினைத் தீர்மானித்தல்
		தீர்க்குக (Solve)	கணிப்பீடுகள் அல்லது விளக்கங்கள் ஊடாக தீர்வைக் கண்டுபிடித்தல்
		தயாரிக்குக (Prepare)	குறித்த நோக்கத்திற்காக உரிய முறையில் தயார்படுத்தல்
		எடுத்துக்காட்டுடன் விவரிக்குக (Demonstrate)	உதாரணங்களுடன் நிறுவுதல் அல்லது வெளிக்காட்டல்
		கணிக்குக / கணிப்பிடுக (Calculate)	கணிதரீதியான கணிப்பீட்டுடன் கண்டறிதல் அல்லது கணித்தல்
		பிரயோகிக்குக (Apply)	நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருதல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
பகுப்பாய்வு (4)	யோசனைகளுக் கிடையிலான தொடர்புகளை எழுதுதலும் பிரசினங்களைத் தீர்த்தலும்	தொடர்பாடுக(Communicate)	தகவல்களைப் பகிர்தல் அல்லது பரிமாறுதல்
		கருக்கமாகக் குறிப்பிடுக(Outline)	முக்கிய அம்சங்களின் தொகுப்பினைத் தருதல்
		வேறுபடுத்துக (Contrast)	வேறுபாடுகளைக் காட்டுவதற்காக ஆய்வுசெய்தல்
		ஒப்பிடுக (Compare)	ஒற்றுமைகளை அறிவதற்காக ஆய்வுசெய்தல்
		கலந்தாய்வு செய்க / ஆராய்க (Discuss)	விவாதிப்புகள் மூலம் விபரமாக ஆய்வுசெய்தல்
		வித்தியாசப்படுத்துக / வகையிடுக (Differentiate)	சிலவற்றை வேறுபடுத்துகின்ற வித்தியாசங்களைக் காட்டுதல்
		பகுப்பாய்வு செய்க (Analyze)	தீர்வினை அல்லது பேறினை கண்டுபிடிப்பதற்காக விபரமாக ஆய்வுசெய்தல்